

*Ref: AFHL / Reg-30/2016*  
*16<sup>th</sup> September, 2016*

*To,*

*National Stock Exchange Limited,  
Manager\_ Listing*

*022-26598237*

*Bombay Stock Exchange Limited,  
General Manager- DCS*

*022-22723121*

*Dear Sir/Madam,*

***Sub: Corrigendum to the Notice of 23<sup>rd</sup> ANNUAL GENERAL MEETING***

This refers to the Notice dated May 26, 2016 of the Twenty Third Annual General Meeting of the members of Arihant Foundations & Housing Limited, which had been dispatched along with the Annual Report 2016 to members both in physical and electronic mode from 06<sup>th</sup> to 07<sup>th</sup> September, 2016. The Company has issued a corrigendum to the said notice which will be published in "Newstoday" (Chennai) in English and "Maalaisudar" (Chennai) in Tamil on today September 16, 2016 on account of the following typographical error which had inadvertently occurred in the aforesaid notice;

In Page 6 and 27 of the aforesaid Notice and Annual Report, in the Notes No. 5 to the Notice and Point No. 19 (iii) of the Corporate Governance report, the date of book closure has been inadvertently mentioned as from 24.09.2016 to 30.09.2016 (both the days inclusive) in the place of 27.09.2016 to 30.09.2016 (both the days inclusive). In view of this, the members are requested to read the "book closure date" as from 27.09.2016 to 30.09.2016 (both the days inclusive). All other information as stated in the above referred Notice dated May 26, 2016 will remain unchanged and the above Notice be read along with this corrigendum.

CIN: L70101TN1992PLC022299

A photocopy of the Corrigendum to the Notice which will be published in the Newspapers as aforesaid is enclosed for your ready reference and with a request to disseminate the aforesaid corrigendum on your website for information of the shareholders and investors.

*Thanking You*

*Yours Sincerely,*  
**For ARIHANT FOUNDATIONS & HOUSING LIMITED,**



**(Meenakshi)**  
**Company Secretary**

*Enclosure: Advertisement copies*



# Masala story: Aachi wins legal case in US

NT Bureau

Chennai, Sep 16:

Popular home-grown food company Aachi Spices and Foods has won a case against a California-based restaurant with the same name. Here is more on this:

## WHO FOUGHT

The case was contested between Aachi Spices and Foods and Aachi Appakadai. The US Trademark Trials and Appeal Board ruled in favour of the former.

## ALLEGATIONS FLY

The petition filed by the condiment company alleged that the California restaurant was using the same name and logo design. It said that this could cause damage to their brand name.

**AND THE WINNER IS...**  
The board decided to rule in favour of the petitioner to cancel Aachi Appakadai's registration.

**IN THE END**  
Aachi Spices was able to prove that there were similarities between their products and the restaurant's menu.

**EARLIER...**  
The condiment company had first found out about the restaurant in 2013. A notice was sent, but the latter reportedly refused to change the name. Hence the petition filed.

## IN DEFENCE

The respondent reportedly defended its name that the services provided by the two companies were not sufficiently related to cause problems to each other.

## AT THE COURT OF LAW

This is also not the first time that the condiment company has gone to court. In 2013, it had filed a case against a cargo company for using the same name. The petition was however rejected by the high court.

# Indian Bank's 'MEGA' MOVE

Country-wide loan mela to help home, land and vehicle buyers

NT Bureau

Chennai, Sept 16:

Indian Bank will conduct a mega loan mela throughout the country on 17 and 18 September, at all its branches across the country. In addition, the mela will also be conducted at various rented places too. This is the first time, the Indian Bank is taking an initiative of this kind, said Zonal Manager (north zone) M Karthikeyan, during a road show for the mela in Chennai Thursday.

'The mela will offer loans for homes, plots, vehicles, mortgage, MSME and MUDRA. For home and plot loans, the entire processing fee is waived till 31 December this year. I want people to utilise this offer as soon as possible. The event will take place between 9-5.30 pm', he added.

It is to be noted that the bank has made several modifications in its loan policy so as to benefit the customers.

'Home loan repayment is permitted up to 30 years. Rate of interest of home loan up to Rs 75 lakh is 9.55 per cent per annum while for loans above



Indian Bank Zonal Manager (north zone) M Karthikeyan and other higher officials at a press meet in Chennai Thursday.

Rs 75 lakh, the interest will be 9.75 per cent per annum. Home loan EMI has been reduced to as much as Rs 845 per month. Top up loans will be offered for home loans after one year of prompt payment', he emphasised.

He further stated, 'Plot loans will be offered with a rate of interest of 10.55 per cent per annum but on completion of construction of the house on the said land, the rate of interest will be reduced at par with the home loans. A maximum of Rs two crore will be offered for vehicle loans. Also, for

mortgage loans, the bank's profit margin is now as low as 40 per cent.'

To speed up the sanctioning of loans, the bank has opened 10 retail branches which will collect all required papers from the customers at their doorstep and help sanction the loan at the earliest. All those who avail loans during the mela will get their loans sanctioned within the next three days, it is learnt.

In addition to general schemes, the bank will also be offering special schemes exclusively for MSME.

'For doctors, we provide loans for establishment of clinics at a competitive interest rate between 11.15 and 11.65 per cent while repayment period is as long as 10 years. We

## Key features

- For home and plot loans, the entire processing fee is waived till 31 December
- Bank officials to visit the homes of customers and collect required documents
- Loans offered at the mela to be sanctioned in three days

will be getting a maximum of 20 per cent margin with this scheme. For traders, we will provide loans between 11.15 per cent and 11.9 per cent. For manufacturing and service enterprises, the interest rates will be between 10.90 per cent and 11.90 per cent. For contractors, the interest rates will be between 11.30 per cent and 12.40 per cent,' Karthikeyan added.

# Aprilia SR 150 is here

NT Bureau

Chennai, Sept 16:

'Aprilia is known for its racing DNA. From a company that has won many titles worldwide, the SR 150 has come to India at an affordable price', said MD of Piaggio Vehicles India, Stefano Pelle, at the launch of Aprilia SR 150 scooter in Chennai Thursday.

'The SR 150 is more of a bike than a scooter', he added.

The vehicle is said to have scooter practicality along with motorbike performance.

Dealer Satish Mehta said, 'We had about 400+ test drives conducted for the vehicle. Piaggio is growing as a brand and we have more than 150 bookings, the most in Tamilnadu, and that is even before the vehicle has been launched in this State'.

Stefano continued, 'We will be



Piaggio Vehicles India MD Stefano Pelle at the launch of the SR 150 in Chennai Thursday.

present here and will keep improving the brands of Aprilia, Moto Guzzi and Piaggio.

The vehicle has a sleek design and it looks like a proper bike from the behind. This is accentuated by the fact that it has 14 inch wheels, that adds to the sporty nature of the bike'.

With over 90 per cent localisation, the scooter has been adapted to suit the conditions present here. Features of the bike include storage space for a half-faced helmet. It has a single variant and has two colour choices namely grey and white.

Priced at Rs 65,000, ex-showroom Chennai, the key for the first customer was handed over by Stefano Pelle and Satish Mehta at the event.

Merchandise for the brand was also unveiled.

# US & India partner to make internet affordable

NT Bureau

Chennai, Sept 16:

The Institute of Electrical and Electronics Engineers on Thursday hosted a workshop here with leaders from government, development banks, the IT sector, civil society and private industry to discuss digital connectivity and broadband access as part of the Global Connect Initiative.

According to a press release, this full-day event featured interactive discussions and working sessions with a focus on finding sustainable solutions and models for digital inclusion, including on how GCI can complement Prime Minister Modi's Digital India initiative.

US Ambassador Richard R Verma delivered opening remarks along with Secretary J S Deepak from the Government of India, Department of Telecommunications.

'We view internet connectivity as essential infrastructure, the same as roads, bridges, and ports,' Verma said.

'Since the launch of Global Connect, the United States has announced more than \$1 billion dollars in worldwide financing through our development agency partners, such as USAID. In India, the US Overseas Private Investment Corporation is providing \$141 million in financing for a low-cost, rapidly scalable wireless broadband network, which will help bring affordable internet to unconnected villages. By leveraging our technological prowess and shared values, we can enable affordable internet access for those without it and strengthen international cyber norms to ensure an internet that is resilient, open, and secure', he added.

# TAFE launches 'SMART' series of tractors



TAFE chairman and CEO Malika Srinivasan at the launch of 'SMART' series of tractors in Chennai Thursday.

NT Bureau

Chennai, Sept 16:

'With the 'SMART' series, we will be redefining customer experience and paving the way for precision farming. With the launch of the new premium compact utility tractor, I believe we are creating a new segment, given the evolving needs of young farmers and their changing expectations with regards to versatility and ease of use', said chairman and CEO of TAFE, Malika Srinivasan during the unveiling of its new products in Chennai yesterday.

TAFE - Tractors and Farm Equipment Limited, launched the 'SMART' series of Massey Ferguson tractors and the 'Premium Compact Utility tractor' in the city.

'The new 'SMART' series tractors

in the 40 hp - 60 hp range offer enhanced productivity, efficiency and utility with an emphasis on ergonomics. They have been exclusively developed for the Indian market,' Malika added.

She further stated, 'The Premium Compact Utility tractor is sophisticated yet rugged in the 28 hp category offering versatile operation capabilities, be it in an orchard, haulage or a range of infrastructure applications. It has ability to work with applications like front-end loader and back-hoe'.

According to TAFE's press note, its manufactures a range of tractors in the sub 100 hp segment in both the air-cooled and water-cooled platforms and markets them under its three iconic brands - Massey Ferguson, TAFE and Eicher.

# ICICI's offering to open next week

NT Bureau

Chennai, Sept 16:

ICICI Prudential Life Insurance Company Limited proposed to open on 19 September an initial public offer of up to 181,341,058 equity shares of face value of Rs 10 each (equity shares) for cash, through an offer for sale by ICICI Bank Limited, one of the promoters and the selling shareholder.

A press release said, the offer would constitute 12.63 per cent of the post-offer paid-up equity share capital of the company and the net offer shall constitute 11.37 per cent of the post-offer paid-up equity share capital of the company. The offer will close on 21 September.

Dharm Salian, senior VP of Ipru Life Insurance Company Ltd said, bids can be made for a minimum of 44 equity shares and in multiples of 44 equity shares thereafter. The company and the selling shareholder, in consultation with the global coordinators and book running lead managers may consider participation by anchor investors in accordance with the Securities and Exchange Board of India (Issue of Capital and Disclosure Requirements) Regulations, 2009, as amended.

# TII teams up with Absolute Speciality

NT Bureau

Chennai, Sept 16:

Tube Investments of India (TII) Ltd has entered into a 50-50 joint venture with Chennai-based Absolute Speciality Foods Chennai Pvt Ltd to open bicycle cafés in select locations in India, to be operated under the brand name Ciclo Café.

A press release said, the JV agreement was signed by TII chairman M M Murugappan and Absolute Specialities CEO Ashish R Thadani. Speaking on the occasion, Murugappan said, 'Cycling has emerged as a popular leisure and recreational activity in India, and is gaining popularity fast. We believe this initiative will provide

discerning patrons and cycling aficionados the platform to enjoy their love for this sport'.

Ashish R Thadani said, 'Ciclo Cafe brings cycling enthusiasts together, as a platform for taking their interest in this exhilarating sport further, and to enjoy the taste of local and international cuisines in an atmosphere that is unique not only for the connoisseur of good food but also for the lover of sport'.

Under this joint venture agreement between Tube Investments of India and Absolute Specialities, this Ciclo Cafe brand is now slated for expansion into two other metros (Gurgaon and Hyderabad) by the end of FY2016-17, it said.

# GreenSignal gets IPO nod

NT Bureau

Chennai, Sept 16:

GreenSignal Bio Pharma Limited (GSBP) received market regulator SEBI's approval for its proposed Initial Public Offering - offer for sale on 9 September 2016. A press release said, the Public Offering comprises 1,45,79,560 equity shares of GSBP, representing 38 per cent of its equity share capital for cash through an offer for sale by the selling shareholders through the Book Building process.

# Unhappy with salary?

NT Bureau

Chennai, Sept 16:

Salary dissatisfaction is common across workforce generations and over half of all the employees feel dissatisfied with their salary, says a survey.

A study by TimesJobs reveals that 55 per cent of Gen Y (those born during the 1980s and early 1990s) and 53 per cent Gen Z (those typically born after 1995 or 1996) employees were dissatisfied with their first drawn salaries. The TimesJobs study based on the first job journey of Gen Z and Gen Y workforce also reveals that Gen Z are quicker start in getting their first jobs in comparison to Gen Y.

Vikas Deep Verma, head of Product and Marketing, TimesJobs said,

While salary may not be the only thing a job-seeker values while making a career choice it is certainly a critical driver.

Around 45 per cent Gen Y and 58 per cent Gen Z stuck to their first jobs for 2-3 years and when they left, they opted out for better package.

This study was conducted by TimesJobs with inputs from over 1,000 working professionals across India.

# NAME CHANGE

I. SUSHILA RADHAKRISHNAN

W/o Radhakrishnan,

Date of Birth: 10-06-1960,

residing at No 10, SRR Nagar,

1st Street, Kolathur, Chennai

- 600 099, shall hence forth

be known as SUSEELA

RADHAKRISHNAN.

SUSILA RADHAKRISHNAN.

AYESHA NAZMIYA

D/o. Musthafa Hussain,

Date of Birth: 25-04-1993,

Residing At No 824, Tamil

Nadu Housing Board,

Velachery, Chennai - 600

042. Shall hence forth

be known as AYESHA

NAZMIYAH VIJAYAN

MUSTHAFHA.

AYESHA NAZMIYA.

# NAME CHANGE

L. FAYAZ HUSSAIN,

S/o. Musthafa Hussain,

Date of Birth: 23-04-1992,

residing at No 824,

Tamil Nadu Housing

Board, Velachery, Chennai -

600042, shall hence forth be

known as FAYAZ HUSSAIN

VIJAYAN MUSTHAFHA.

FAYAZ HUSSAIN.

# DOCUMENT MISSING

My client M.M.RAJESH, residing at

No.7, Padeep Avenue, Thiruvalluvar

Nagar, Selaiyur, Chennai-600 072 is

the absolute owner of the property

comprised in Survey No:1111C, P/04

N/3 of an extent of 1822 sq feet, but

of 3137 sq feet in P.P.O No. 24

(1995) at No.34, Othappan Village,

under a duly registered sale deed

dated 17/01/2010, registered as Doc

No.6577/2010, on the file of S-3

Tamil Nadu, from M.N.L.Vijayarajan,

govt. possession and enjoyment, in

deceit of the absolute owner.

On 10/9/2016, while my client travel-  
led from Calicut to

Kumarapuram in 528 bus at

Chennai, my client's document (sale

deed) was not found at about 4

PM he had lost the original paper of

his best efforts, if anyone found the

lost original sale deed, requested to

give to my client above said address, if

to my office within 7 days from the

date of this Publication, if anyone found

the original sale deed and misused

for creating mortgage or encumbrance

in sale which was not bind on my client.

M. Divyavargan, Advocate, B.N.L.Law Associates,  
No. 27-A, Mulargal Road, Chennai-600 042.  
Core 2226 08052

# IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

(Permanent and volatile jurisdiction)

P.P. No 453 of 2016

(In the matter of the property

Succession Act 1925 of 1925

and in the matter of the last Will and

Testament of Mr. N. Balasubramanian

(deceased).

B. Prabhakar,

50 Lake B, Bhoopathy,

No. 27A, New No. 27A, Sheroo Road,

Nungambakam, Chennai 600 034

vs

1. V. Saravathi

2. B. Lakshmi

3. Lakshmi

4. Lakshmi

5. Lakshmi

6. Lakshmi

7. Lakshmi

8. Lakshmi

9. Lakshmi

10. Lakshmi

11. Lakshmi

12. Lakshmi

13. Lakshmi

14. Lakshmi

15. Lakshmi

16. Lakshmi

17. Lakshmi

18. Lakshmi

19. Lakshmi

20. Lakshmi

21. Lakshmi

22. Lakshmi

23. Lakshmi

24. Lakshmi

25. Lakshmi

26. Lakshmi

27. Lakshmi

28. Lakshmi

29. Lakshmi

30. Lakshmi

# ARIHANT FOUNDATIONS & HOUSING LTD

Regd. Off: 271, (Old No.182) Poonamallee High Road,

ANKUR MANOR, 1st Floor, Kilpauk, Chennai 600 010.

CIN:L70101TN1992PLC022299

# CORRIGENDUM IN THE NOTICE OF THE TWENTY THIRD ANNUAL GENERAL MEETING

This refers to the Notice dated May 26, 2016 of the Twenty Third Annual General Meeting of the members of Arihant Foundations & Housing Limited, which had been dispatched along with the Annual Report 2016 to members both in physical and electronic mode from 06th to 07th September, 2016. This corrigendum is now being issued on account of the following typographical error which had inadvertently occurred in the aforesaid notice.

In Page 6 and 27 of the aforesaid Notice and Annual Report, in the Notes No. 5 to the Notice and Point No. 19 (iii) of the Corporate Governance report, the date of book closure has been inadvertently mentioned as from 24.09.2016 to 30.09.2016 (both the days inclusive) in the place of 27.09.2016 to 30.09.2016 (both the days inclusive). In view of this, the members are requested to read the "book closure date" as from 27.09.2016 to 30.09.2016 (both the days inclusive). All other information as stated in the above referred Notice dated May 26, 2016 will remain unchanged and the above Notice be read along with this corrigendum.

By order of the Board

For Arihant Foundations & Housing Ltd.,

Sd/-

(Kamal Lunawath)

DIN: 00087324

Managing Director

Place: Chennai

Date: 15.09.2016